

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகர் மன்றமானது அடுத்தடுத்து மூன்றாவது முறையாக வரி உயர்த்துதல் இல்லாமலும் தனது கையிருப்புக்கு முன்னெப்போதுமில்லாத பங்களிப்புடனும் 2021 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 9, 2020) – ப்ராம்ப்ட்டன் நகர் மன்றமானது இன்றைய தினம் தனது சிறப்புக் கூட்டத்தில் ப்ராம்ப்ட்டன் நகருக்கான 2021 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நகர் மன்றத்தின் காலத்திற்குள்ளாக நகரின் வரவு செலவு திட்டத்திற்கு சொத்து வரி வகையில், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வரி உயர்வு (அதாவது 0% உயர்வு) ஏதும் இல்லாமலேயே, முன்னெப்போதும் இல்லாத வகையில் கையிருப்பு நிதிக்கு \$114 மில்லியன் பங்களிப்பு செய்திருக்கிறது.

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வரி உயர்வு (அதாவது 0% உயர்வு) ஏதும் இல்லாத இச்சமயத்தில், உள்கட்டுமான வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்கென அர்ப்பணிப்பு செய்யப்பட்ட வரி மூலமாக, இந்த வரவுசெலவுத் திட்டத்தில் கையிருப்புக்களுக்கான சாதனை பங்களிப்பு, தனது சொத்து இருப்பு அடித்தளத்தில் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிசெய்தல் மற்றும் போக்குவரத்துக்கான வளர்ந்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முதலீடு செய்தபடி இருக்கிறது. கையிருப்புக்களுக்கான பங்களிப்பில் வெள்ளநீர் வடியச் செய்வதற்கான கட்டணம் மூலமான வருவாயும் அடங்கும்; இதன் விளைவாக 2021 வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக மூலதனப் பணிகளுக்கு \$114 மில்லியன் முதலீடு செய்யப்படுகிறது.

COVID-19 தொற்று நோய்ப்பரவல் என்பது குடியிருப்பாளர்களையும் வணிகங்களையும் பெரிதும் பாதித்துள்ளது, மற்றும் இதன் விளைவாக 2021 க்கான பட்ஜெட் ஆனது நமது சமூகத்தை ஆதரிப்பதையும் பலப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் ஆனது கீழ்மட்ட சேவை நிலைகளை பராமரிப்பதற்காக பட்ஜெட்டில் கவனம் செலுத்துகிறது; மேலும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை போற்றி வளர்க்கின்ற இணைக்கப்பட்ட, துடிப்பான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதற்காக சரியான சமயத்தில் முதலீடுகள் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.

எண்கள் வகையில் சொல்வதென்றால்

- இந்த ஒப்புதலளிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஆனது, நகரத்திற்கு வரவேண்டிய சொத்து வரி வசூல் வகையில் 0% உயர்வைத்தான் கொண்டிருக்கும்
- நகரத்தின் நிகர இயக்க செலவுகள் \$13.4 மில்லியனாக அதிகரித்திருக்கின்றன. மதிப்பீட்டு வளர்ச்சி மற்றும் குறைந்த அடிப்படை பட்ஜெட் மூலம் இதற்கு நிதியளிக்கப்படும்.
- 2021க்கான மொத்த பட்ஜெட் \$1.2 பில்லியன் ஆகும், இதில் \$767 மில்லியன் இயக்க செலவுகளுக்கான பட்ஜெட் (பணியாளர்கள் சம்பளம், பராமரிப்பு, பயன்பாடுகள், இருப்புக்கள்) ஆகும் மற்றும் \$476மில்லியன் மூலதன பட்ஜெட் (கொள்முதல், பெரிய பழுது மற்றும் சொத்துக்களை மாற்றுவது: சாலைகள், கட்டிடங்கள் போன்றவை) ஆகும்.
- நகரத்தின் பட்ஜெட்டில் நகர கையிருப்புக்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு, ஆண்டுக்கு 114 மில்லியன் டாலர் பங்களிப்பை உள்ளடக்குகிறது; இதன் மூலம் நிதி நிலையை வலுப்படுத்தி எதிர்கால தற்செயலான செலவுகள் மற்றும் அவசரநிலைகளுக்குத் தயார்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை ஆதரித்தல் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்ப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

- பொருளாதார வாய்ப்புகளுக்கு ஊக்கம் கொடுப்பதற்கும் வெள்ள அபாயங்களைத் தணிப்பதற்கும் ப்ராம்ப்டன் நகரத்தில் உள்ள ரிவர்வாக் திட்டத்திற்கு, நகர முதலீட்டின் ஒரு பகுதியாக மூன்று ஆண்டுக் காலத்தில் \$26.1 மில்லியன்
- ஆரோக்கியமான சமூக வாழ்க்கையை ஆதரிக்க \$10 மில்லியன்
- சுற்றுச்சூழலுக்கான மாஸ்டர் திட்டத்தை செயல்படுத்த, காலநிலை மாற்றம், நிலைத்து நிற்கவல்ல தன்மை மற்றும் இயற்கை பாரம்பரிய முன்னுரிமைகள் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்த மூன்று ஆண்டுகளில் 1.5 மில்லியன் டாலர்
- சமுதாய தோட்டம் மற்றும் கொல்லைப்புற தோட்டத் திட்டங்களைத் தொடர்ந்து பேணிவளர்த்து, உணவுப் பாதுகாப்பை ஆதரிக்க உதவுகின்ற சுற்றுச்சூழல் நட்புறவான முயற்சிகள் ஆகியவற்றுக்காக \$250,000
- பேருந்து போக்குவரத்து நம்பகத்தன்மையை பராமரிக்க, எட்டு மாற்று பேருந்துகள்; 40 புதிய போக்குவரத்து நிழற்குடைகள்; எதிர்கால வளர்ச்சியை சந்திக்க போக்குவரத்து பேருந்துகளுக்கான மூன்றாவது பராமரிப்பகம் மற்றும் பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான வசதிக்காக \$175 மில்லியன்

- டவுன்டவுன் ப்ராம்ப்ட்டனில் புதுமை படைக்கும் மாவட்டத்தை கீழ்க்கண்டவற்றின் மூலமாக, செயல்பாட்டை ஈர்த்து வலுப்படுத்துதல்: பிராம்ப்டன் தொழில்முனைவோர் மையம், ரோஜர்ஸ் சைபர் செக்யூர் கேட்டலிஸ்ட், ரையர்சன் வென்ச்சர் ஸோன், ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கல் மையம்
- நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அமலாக்க வளங்களை வலுப்படுத்துதல், மற்றும் சேவை சார்ந்த சமுதாயத்தில் அதிகரித்த தேவைக்கு செவிசாய்க்கும் தன்மை கொண்டிருத்தல்

சமுதாயத்தினால் உருவம் கொடுக்கப்பட்டது

2021 வரவுசெலவுத் திட்டம் அமைப்பதற்காக மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் தொலைபேசி டவுன் ஹால் உள்ளிட்டவை மூலமாக ஏறக்குறைய 7,850 பங்கேற்பாளர்களை நகர நிர்வாகம் பொதுமக்களை அழைத்திருந்தது. நவம்பர் மாதம் பல குடியிருப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்தும் பட்ஜெட் குழுவிற்கு வழங்கப்பட்ட கருத்துக்களையும் நகர நிர்வாகம் கேட்டறிந்தது.

அறிஞர் கூற்றுக்கள்

“நிதிக்கான பொறுப்பை பெரிதாக மனதில் கொண்டு, தற்போதைய COVID-19 தொற்றுநோய் பரவல் காலத்தில் உழன்றுகொண்டிருக்கின்ற நமது சமூகத்தை ஆதரிப்பதற்காக ப்ராம்ப்ட்டன் நகரில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வரி உயர்வு செய்வதை நிறுத்தியிருக்கிறோம். போக்குவரத்து, நிலைத்து நிற்கும்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை போன்ற நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னுரிமைகளில், முதலீட்டு வேகத்தை நிலைநிறுத்துவதற்காகவே 2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டமானது, கையிருப்புக்களுக்கு, சாதனை பங்களிப்பை தன் வசம் கொண்டுள்ளது.”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்; தலைமைப்பொறுப்பு பட்ஜெட் கமிட்டி

“ப்ராம்ப்ட்டன் நகர மக்கள் நமது சேவை அளவுகளை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அவர்களுக்கான வரி விதிப்பை மலிவாக்குவது குறித்து தங்கள் விருப்பத்தை தெளிவுபடுத்தியுள்ளனர். நமது பட்ஜெட் உருவாக்க செயல்பாட்டின் போது 7,850 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்; மேலும் நமது குடிமக்களுக்கான சிறந்த மதிப்பை வழங்குவதிலும், நமது பரந்துபட்ட, துடிப்பான சமூகத்திற்காக நாங்கள் வழங்கும் சேவைகளிலும் சிறந்து விளங்க கவனம் செலுத்தினோம்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத்தலைமைப்பொறுப்பு பட்ஜெட் கமிட்டி

“வரி செலுத்துவோருக்கான மதிப்பை கூட்டுவதற்கான எங்கள் முயற்சிகளில், நகரத்தின் வலுவான நிதி நிலை ஒரு உந்துவிசையாக இருந்தது. 2021 க்கான பட்ஜெட் இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நமது சமூகத்தினரின் நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளங்களுக்கு திடமான முதலீடுகளை செய்கிறது. முதலீடுகள் நகர்மன்றத்தின் கால அவகாசத்திற்குள் முடிக்கப்படவேண்டிய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை உறுதி செய்வதில் சுறுசுறுப்பாகவும் செவி சாய்க்கும் வகையிலும் பணியாற்றியவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

- டேவிட் பேரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca